

# செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்



(குன்னாட்சி நிறுவனம், கல்வி அமைச்சகம், இந்திய அரசு)

40, சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகம், நூறடிச் சாலை, தரமணி, சென்னை - 600113



सत्यमेव जयते

## CENTRAL INSTITUTE OF CLASSICAL TAMIL

(An Autonomous Institution under Ministry of Education, Government of India)

40, IRT Campus, 100 Feet Road, Taramani, Chennai - 600113

கோ.எண். 11-264/செ.த.ம.நி./2021-22/ கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டி

நாள்: 04.01.2022

**உலகத் தாய்மொழி நாள் விழா - 2022**

**கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டி**

தாய்மொழிகளின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஊக்குவிக்கவும் உலகெங்கிலும் உள்ள மொழி, பண்பாட்டுக் கலாச்சார மரபுகள் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய கூறுகளை அறிந்துகொள்ளவும் பல்வேறு மொழி பேசும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21ஆம் நாளை தாய்மொழி நாளாகக் கடைபிடிக்க உலக நாடுகளுக்கு யுனஸ்கோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இவற்றின்படி, தேசத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தாய்மொழியைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை நாட்டு மக்களுக்கு உணர்த்தவும் தாய்மொழியில் தகவல் தொடர்புப் புலமைத் திறத்தை வளர்க்கவும் மத்தியக் கல்வி அமைச்சகம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21ஆம் நாளில் "தாய்மொழி நாள் விழா"வை நாடுமுழுவதும் கொண்டாடி வருகின்றது.

இந்த ஆண்டு தாய்மொழி நாள் விழா (21.02.22) மிகச் சிறப்பாகப் பின்வரும் நோக்கங்களை மையமிட்டுக் கொண்டாடப்பட வேண்டுமென்று மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

1. தாய்மொழியின் பன்முகத் தன்மையை எடுத்துக்காட்டுதல்.
2. அவரவர் தாய்மொழியை மட்டுமின்றி, பிற இந்திய மொழிகளையும் பயன்படுத்துவதை ஊக்குவித்தல்.
3. இந்தியாவில் உள்ள பல்வேறு பண்பாட்டுக் கூறுகள், இலக்கியங்கள், கலைப் படைப்புகள் மற்றும் மொழிசார் பிற கூறுகளைப் புரிந்துகொள்ளுதல்.

இந்த நோக்கங்களுக்கு ஏற்றவகையில் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகள், இசை மற்றும் நாடக நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் போன்ற ஏற்பாடுகளைச் செய்து தாய்மொழி நாள் விழாவைக் கொண்டாட வேண்டுமென்று மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அவற்றின்படி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மாணவர்களுக்கான கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித் தன்மையையும் அவற்றின் மரபுத் தொடர்ச்சியையும் பாதுகாப்பதைச் செம்மொழி நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளதால் அவற்றை வெளிப்படுத்தும் வகையில் கட்டுரை, கவிதை, ஓவியப் படைப்புகள் அமையப்பெற வேண்டுமென்பது போட்டிக்குரிய பொதுவிதியாகக் கொள்ளப்படுகிறது.

போட்டிகளுக்கான விதிமுறைகளும் விவரங்களும் வருமாறு:

- கட்டுரை, கவிதை, ஓவியம் ஆகிய மூன்று பிரிவுகளுக்குப் போட்டிகள் அறிவிக்கப்படுகின்றன.
- திருக்குறளை மையமிட்டு “அன்பின் வழியது உயிர்நிலை” என்ற தலைப்பில் கட்டுரை அமைய வேண்டும்.
- “யாதும் ஊரே” (மரபுக் கவிதை) என்ற தலைப்பில் சங்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு கவிதைப் படைப்பு அமைய வேண்டும்.
- ஓவியம் சங்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு பழந்தமிழர் வாழ்வியலை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும்.
- கல்லூரி/பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை மாணவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க வேண்டும்.
- கட்டுரை 10 பக்கத்திற்கும், கவிதை 30 அடிகளுக்கும் மிகாமலிருக்க வேண்டும்.
- தட்டச்சு செய்யாமல் கையெழுத்துப் படியாக அனுப்ப வேண்டும்.
- ஓவியம் ஒரு பக்கத்தில் (A3+ அளவுள்ள கெட்டி அட்டையில்; பல்வகை வண்ணத்தில்) கையால் வரையப்பட்டதாக அமைய வேண்டும்.
- படைப்புகள் தமிழ் மொழியில் மட்டுமே அமையப்பெற்றிருக்க வேண்டும்.
- ஒருவர் ஏதாவது ஒரு பிரிவில் மட்டுமே பங்கேற்க முடியும்.

- படைப்புகள் முதல்வர்/பதிவாளர்/துறைத்தலைவர்/இயக்குநர் ஒப்புதல் கடிதத்துடன் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
- ஒவ்வொரு பிரிவிலும் தலா ஐந்து பேருக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
- முதல் பரிசு ரூ. 25,000/-, இரண்டாம் பரிசு ரூ. 15,000/-, மூன்றாம் பரிசு ரூ. 10,000/-, ஆறுதல் பரிசு ரூ. 5,000/- (இருவருக்கு)
- படைப்புகள் வந்துசேர வேண்டிய இறுதி நாள்: 04.02.2022.
- எக்காரணத்தைக் கொண்டும் போட்டித் தொடர்பாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு நேரில் வரவோ, தொலைபேசி வழியாகத் தொடர்புகொள்ளவோ கூடாது.
- படைப்புகளை அஞ்சலில் மட்டுமே கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்: இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகம், நூறடிச் சாலை, தரமணி, சென்னை – 600 113.

பேராசிரியர் இரா. சந்திரசேகரன்  
இயக்குநர்  
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்